

CA



THE INSTITUTE OF
CHARTERED ACCOUNTANTS
OF SRI LANKA

SUGGESTED SOLUTIONS

**KE1-Financial Accounting & Reporting
Framework**

September 2017

பிரிவு 01

விடை 01

1.1

கற்கை வெளிப்பாடு: 1.2.4
நிதிக்கூற்று மூலகங்களை விபரித்தல்: சொத்துக்கள், பரிப்புகள், உரிமையாண்மை, வருமானம், செலவுகள் மற்றும் காசுப்பாய்வுகள்
சரியான விடை: B

1.2

கற்கை வெளிப்பாடு: 1.2.5
கணக்கீடு மற்றும் கணக்கீட்டுக் கோட்பாடுகளுக்கு அடிப்படையான எடுகோள்களை விபரித்தல்.
சரியான விடை: D

1.3

கற்கை வெளிப்பாடு: 1.2.9
அட்டுறு அடிப்படை மற்றும் காசு அடிப்படைக் கணக்கீட்டுத் தத்துவங்களை ஆராய்தல்.
சரியான விடை: C

1.4

கற்கை வெளிப்பாடு: 2.1.4
கணக்கியலில் பயன்படுத்தப்படும் முதன்மை ஏடுகளின் குறிக்கோள்களை விபரித்தல்.
சரியான விடை: B

1.5

கற்கை வெளிப்பாடு: 2.3.2
மூல ஆவணத்தின் அடிப்படையில் ஊடுசெயல்களை பதிவுசெய்தல்
சரியான விடை: C

1.6

கற்கை வெளிப்பாடு: 4.5.3
தொக்கு அளவீட்டு முறைகளை விபரித்தல்.
சரியான விடை: D

1.7

கற்கை வெளிப்பாடு: 4.7.2
செம்மையாக்க நிகழ்வுகள் மற்றும் செம்மையாக்கம் செய்யாத நிகழ்வுகளை விபரித்தல்.
சரியான விடை: A

1.8

கற்கை வெளிப்பாடு: 4.9.3
தற்கால வித்தியாசத்தை பொருள்வரையறை செய்தல்.
சரியான விடை: D

1.9

கற்கை வெளிப்பாடு: 4.11.2
நிதிச்சொத்துக்கள் மற்றும் நிதிப்பரிப்புக்களின் ஆரம்ப மற்றும் பின்னைய அளவீட்டினை விபரித்தல்.
சரியான விடை: D

1.10

கற்கை வெளிப்பாடு: 4.12.3
நிதிக்கூற்றுக்களில் ஏற்பாடுகளை ஏற்பிசைவு செய்ய திருப்தி செய்யப்படவேண்டிய தேர்வு நிபந்தனைகளை விபரித்தல்.
சரியான விடை: C

(2 x 10 = மொத்தம்: 20 புள்ளிகள்)

விடை 02

2.1

கற்கை வெளிப்பாடு: 1.1.4

வியாபார அமைப்பொன்றுடன் தொடர்புபட்ட நாட்டதாரர்களும் அவர்களின் உரிய தகவற் தேவைகளும்.

- i. கம்பனியின் முகாமை எந்தளவு சிறப்பாக தொழிற்படுகிறதென தெரிந்துகொள்வதற்கு பங்குதாரர்கள் விரும்புவர். தமது வியாபாரம் எந்தளவு இலாபகரமானதெனவும் தமது சொந்தத் தேவைக்கு இலாபத்திலிருந்து எவ்வளவு தொகையை எடுக்கமுடியுமெனவும் தெரிந்து கொள்ளும் தேவை அவர்களுக்கு உண்டு.

அல்லது

தற்போது செய்த முதலீட்டை இந்த நிறுவனத்தில் வைத்திருப்பதா, மேலதிக முதலீட்டை செய்வதா அல்லது முதலீட்டை வேறு நிறுவனங்களுக்கு மாற்றுவதா என்பதையும் தீர்மானிக்கவும் விரும்புவர்

- ii. வியாபாரத்திற்கு நிதி வழங்குவோர் தமக்குரிய வட்டியையும் இறுதியில் கடன்வழங்கிய தொகையையும் செலுத்துவதற்கான வியாபாரத்தின் இயலுமையை உறுதிசெய்ய நிதித் தகவல்கள் தேவைப்படும். அத்துடன், மேலதிக நிதியை நிறுவனத்திற்கு வழங்கலாமா என்பதை தீர்மானிக்கவும் நிதித் தகவல்கள் தேவைப்படும்.

- iii. வரிவிதிக்கும் அதிகார அமைப்புகள் விற்பனை வரிகள் உட்பட வியாபாரம் செலுத்த வேண்டிய வரிகளை மதிப்பிடுவதற்கு வியாபார இலாபங்களைப் பற்றி அறியவிரும்பும். அத்துடன், வரித் திட்டமிடல் தேவைகளுக்கும் அவர்களுக்கு நிதித்தகவல்கள் தேவைப்படும்.

(01 புள்ளி வீதம் மொத்தம்: 03 புள்ளிகள்)

2.2

கற்கை வெளிப்பாடு: 4.13

SME களுக்கான SLFRS

1. பங்கொன்றிற்கான வருவாய் (EPS).
2. இடைக்கால நிதியறிக்கையிடல்
3. பிரிவுவாரி அறிக்கையிடல் (Segment reporting)
4. நடைமுறையல்லாச் சொத்துக்களை (அல்லது விற்பனைக் குழுமத்தை) விற்பனைக்கு வைத்திருக்கப்படுவையாக வகைப்படுத்தல். .

2.3

கற்கை வெளிப்பாடு: 1.2.6

நிதிக்கூற்று/நிதித் தகவலின் தரரீதியான குணாம்சங்களை விபரித்தல். .

விசுவாசமான முன்னிலைப்படுத்தலுக்கு தகவல்கள்

பூரணமானதாகவும் (Complete)

வழுக்கள் அற்றதாகவும் (Free from errors) இருத்தல் வேண்டும்.

2.4

கற்கை வெளிப்பாடு: 2.1.2
கணக்கியலில் பயன்படுத்தப்படும் மூல ஆவணங்களின் தேவைகளை விபரித்தல் .
<ul style="list-style-type: none"> i. பொருட் பெறுகைக் குறிப்பு (GRN) ii. வரவுப்பதிவுக் குறிப்பு (Debit note) iii. பற்றுச்சீட்டுக்கள் (Receipts)

2.5

கற்கை வெளிப்பாடு :2.2.3	
“இரட்டைப் பதிவு முறைமை” எனும் பதத்தினை பொருள்வரையறை செய்து கணக்கீட்டில் அதன் வகிபாத்திரத்தினை விபரித்தல்.	
<ul style="list-style-type: none"> i. செலுத்தவேண்டிய மின்கட்டணக் கணக்கு காசு / வங்கி 	<ul style="list-style-type: none"> வரவு ரூபா 4,500 செலவு ரூபா 4,500
<ul style="list-style-type: none"> ii. போட்டோ பிரதி எந்திரம்/PPE/அலுவலக உபகரணக் கணக்கு சென்மதிக் கணக்கு (Z (தனி) கம்பனி Ltd) 	<ul style="list-style-type: none"> வரவு ரூபா 35,000 செலவு ரூபா 35,000
<ul style="list-style-type: none"> iii. காசு வியாபார வருமதிகள் 	<ul style="list-style-type: none"> வரவு ரூபா 5,000 செலவு ரூபா 5,000

2.6

கற்கை வெளிப்பாடு: 2.3.4
கணனிமயப்படுத்திய கணக்கீட்டுப் பொதிகளின் குணாம்சங்களை இனங்காணல்
<p>அணுகூலங்கள்</p> <ul style="list-style-type: none"> - விசேட தகைமை பெறாதவர்களினாலும் பொதிகளை பயன்படுத்த முடியும். - அதிகளவு தரவுகளை மிகவும் விரையாக நிரற்படுத்த முடியும். - மனித முறையிலும் பார்க்க மிகவும் துல்லியமானது. - அதிகளவு தரவுகளை கையாளவும் நிரற்படுத்தவும் முடியும். - தரவுகளை உள்ளிட்டவுடன் கணனிமயப்படுத்திய முறைமை தரவுகளை விரைவாக பகுப்பாய்ந்து முகாமைக்கு பயனுடைய கட்டுப்பாட்டுத் தகவல்களை வழங்கமுடியும். - வருட இறுதி நிதிக்கூற்றுக்களை தயாரிக்க இலகுவானது - ஒரு குறித்த நேரத்தில் நிரற்படுத்திய நிதித் தகவல்களை மிகவும் விரைவாக வழங்க வசதிசெய்கின்றது. - துகவல்களை சேமிக்க வசதிசெய்கின்றது. - தொலைவு இடங்களிலிருந்து செயற்படுவதற்கான சாத்தியம் - கணக்காய்வுத் தடம் (audit trail) இல்லாமை - முறைமையை அறிமுகப்படுத்த ஊழியர் தரப்பிலிருந்து எழும் சாத்தியமான எதிர்ப்பு. - கணனி வைரஸ் தாக்கம் அல்லது அதிகாரமற்ற ஊடுருவல் காரணமாக தரவுகளை இழக்கும் சாத்தியம்.

2.7

கற்கை வெளிப்பாடு:3.3.1	
பங்குடமைகளின் தன்மை மற்றும் பங்குடமை தொடர்புபட்ட விசேட கணக்குகளை விபரித்தல்.	
கற்கைப் புத்தக தொடர்பு - பக்கம் 355	
(i)	வரவு : வங்கி / காசு - ரூ 250,000 செலவு: கடன் கணக்கு - கமல்- ரூ. 250,000 (கமல் பங்குடமைக்கு வழங்கிய கடனை கணக்கிற் கொள்ளல்) வரவு: வட்டிச் செலவு ரூ 2,917 செலவு: நடைமுறைக் கணக்கு - கமல் ரூ 2,917
(ii)	வரவு : பங்காளர் சம்பளம் (பகிர்வுக் கணக்கு) ரூ 40,000 செலவு: நடைமுறைக் கணக்கு - கமல் ரூ 20,000 செலவு: நடைமுறைக் கணக்கு- சுனில் ரூ 20,000
(மொத்தம் : 3 புள்ளிகள்)	

2.8

Learning Outcome/s:3.6.2	
அடிப்படை கணக்கீட்டு வீதங்களை கணித்தல்	
ROCE	= (PBIT/தொழிற்படுத்திய மூலதனம்)*100 (6,000+500)/(12,500+2,500)*100 43.33%
சொத்துப் புரள்வு	= விற்பனை/தொழிற்படுத்திய மூலதனம் 24,000/15,000 1.6 தடவைகள்
வட்டிக் காப்பு	=PBIT/வட்டி (6,000+500)/500 13 தடவைகள்

2.9

கற்கை வெளிப்பாடு: 4.1.3
சொத்துக்கள் மற்றும் பரிப்புக்களை நடைமுறையானவை மற்றும் நடைமுறையல்லாதவையாக வகைப்படுத்தப் பயன்படும் தேர்வுநிபந்தனைகளை விபரிக்குக.
<ul style="list-style-type: none">• உரிமத்தின் வழமையான தொழிற்பாட்டுச் சுழற்சிக் காலத்தில் தீர்க்க எதிர்பார்க்கப்படும்.• அறிக்கையிடற் திகதியிலிருந்து 12 மாதங்களுக்குள் தீர்க்கப்பட வேண்டியவை.• அடிப்படையில் வியாபாரத் தேவைக்காக வைத்திருக்கப்படுபவை.• அது அறிக்கையிடற் திகதியில் பணம் அல்லது வேறு சொத்துக்களை மாற்றுவதன்மூலம் பரிப்பினை தீர்ப்பது தொடர்பில், குறைந்தபட்சம் அறிக்கையிடற் திகதியிலிருந்து 12 மாதங்களுக்கு பின்னர் பிற்போடும் உரிமையை கொண்டிராதிருத்தல். பதிற்தரப்பினரின் விருப்பத்திற்கு இணங்க உரிமையாண்மைச் சாதன வழங்கல்மூலம் தீர்ப்பனைவை மேற் கொள்வதற்கான பரிப்பின் கட்டுறுப்புக்கள் அதன் வகைப்படுத்தலை பாதிக்காது.

2.10

கற்கை வெளிப்பாடு: 4.6.7
முன்னைய கால வழக்களை விபரித்தல்.
<p>(a) முன்னையகால வழக்கள் என்பது கீழ்வருமாறு அமைந்த நம்பகமான தகவல்களை பயன்படுத்த தவறுதல் அல்லது தவறாகப் பயன்படுத்துதல் மூலம் ஒன்று அல்லது மேற்பட்ட முன்னையகால நிதிக்கூற்றுக்களில் தவிர்த்தல் அல்லது பிறழ்படக் கூறுதல் ஆகும்:</p> <ul style="list-style-type: none">• அந்தக் காலங்களுக்கான நிதிக்கூற்றுக்கள் வழங்குவதற்காக அங்கீகரிக்கப்படும்போது கிடைக்கப்படபவை;• அந்த நிதிக்கூற்றுக்களை தயாரித்து முன்னிலைப்படுத்தும்போது பெறப்பட்டு கணக்கிற் கொள்ளப்பட்டிருக்க வேண்டியவை என நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை.
<p>(b) LKAS 08 இன்படி, முன்னையகால வழக்கள் முன்னைய காலத்திலிருந்து நடைமுறைக்கு வரும்வகையில் திருத்திக் கூறுவதன்மூலம் செம்மையாக்கம் செய்யப்படும்.</p>

(மொத்தம்: 30 புள்ளிகள்)

பிரிவு 2

விடை 03

கற்கை வெளிப்பாடு: 2.6
கட்டுப்பாட்டுக் கணக்கின் தேவையை கூறுதல்

மாதிரி விடை

(a) (i)

திருத்திய வருமதிக் கட்டுப்பாட்டுக்
கணக்கு

தரப்பட்ட மீதி	23,880	தவறான கழிவுப் பதிவு	3,800
குறைத்துக் கூட்டிய விற்பனை	1,000	உட்திரும்பல்	2,700
திரும்பிய காசோலை	2,000	தீர்ப்பனவுக் கழிவு	1,200
		சென்மதியில் எதிரீடு	600
		பெற்ற பதிவுசெய்யப்படாத காசு	4,300
		மீதி கீ/கொ	14,280
	26,880		26,880
மீதி மு/கொ	14,280		

(ii)

கடன்படுனர் நிரலின்படி மீதி	3,980
கூட்டு	
தவறவிடப்பட்ட விற்பனை	2,500
வரவுமீதியை செலவுமீதியாக காட்டியமை (2*900)	1,800
தவறவிடப்பட்ட மீதி	7,000
கழி	
வழங்கப்பட்ட கழிவு	(1,000)
திருத்திய கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கு மீதி	14,280

(b) வியாபாரக் கழிவு என்பது, ஒரு மொத்தவியாபாரி அல்லது உற்பத்தியாளர் சில்லறை வியாபாரிக்கு வழங்கும் பொருளின் நிரற்படுத்திய விலையில் குறைப்பனவு ஆகும். இது அனேகமாக தொகையாகக் கொள்வனவு செய்வதற்காக வழங்கப்படும். வியாபாரக் கழிவுகளுக்கு கணக்கீட்டுப் பதிவுகள் மேற்கொள்ளப்படுவதில்லை.

காசுக் கழிவு என்பது, கொடுப்பனவை பணமாக அல்லது இணங்கிய காலத்தினுள் செலுத்துவதற்காக செலுத்தப்படவேண்டிய தொகையில் குறைப்பு ஆகும்.

விடை 04

கற்கை வெளிப்பாடு:
2.5 வழக்களின் திருத்தம்
2.7 வங்கிக் கணக்கிணக்கக் கூற்று

(a)

	மொத்த சொத்து	இலாபம்
வினாவின்படி	565,000	45,200
மூலதனப்படுத்திய பராமரிப்பு கிரயம்	(10,000)	(10,000)
பராமரிப்புக் கிரய தேய்மானம்	2,000	2,000
குறைத்துக் கூட்டிய விற்பனை	3,000	3,000
ஆண்டின்பின் பெற்ற தொக்கு	(15,000)	(15,000)
செம்மையாக்கிய தொகைகள்	<u>545,000</u>	<u>25,200</u>

(b) (i)

வங்கிக் கணக்கு ரூபா			
நேரடி வைப்பு	1,500	மீதி (O/D)	75,900
வழங்குனர் காசோலை வழு	900	வங்கிக் கட்டணம்	3,500
பெற்ற பங்கிலாபம்	5,000	குறைத்துக் கூட்டியது	8,000
சரியான மீதி கீ/கொ	<u>80,000</u>		
	<u>87,400</u>		<u>87,400</u>
		திருத்திய மீதி மு/கொ	80,000

(ii)

வங்கிக் கணக்கிணக்கக் கூற்று		ரூபா
வங்கிக்கூற்றின்படி மீதி கூட்டு	(Fav)	30,000
தேறாத காசோலைகள் கழி		64,000
சமர்ப்பிக்கப்படாத காசோலைகள்		<u>(174,000)</u>
வங்கி ஏட்டின்படி மீதி	(O/D)	<u>(80,000)</u>

விடை 05

கற்கை வெளிப்பாடு:
3.4 இலாப நோக்கற்ற நிறுவனங்கள்

(a) 31.03.2017 இல் முடிவடைந்த ஆண்டிற்கான சந்தாக்கணக்கு

	ரூபா		ரூபா
மீதி b/d (சந்தா நிலுவை)	30,000	மீதி b/d (சந்தா முற்கொடுப்பு)	50,000
		பெற்ற சந்தா - 2015/16	20,000
		2016/17	980,000
வருமான செலவினக் கணக்கு	1,070,000	2017/18	60,000
		பதிவழித்த சந்தா	10,000
மீதி c/d - சந்தா முற்கொடுப்பன	60,000	மீதி c/d - சந்தா நிலுவை	40,000
	1,160,000		1,160,000

(b) 31.03.2017 முடிவடைந்த ஆண்டில் கழகத்தின் வருமான, செலவினக் கூற்று

	ரூபா		ரூபா
		சந்தா வருமானம்	1,070,000
நிருவாகச் செலவு (480,000 + 2,000)	482,000	மதுபானசாலை இலாபம்	11,400
தேய்மானம் - கட்டிடம்	50,000	விளையாட்டுப் போட்டி இலாபம்(362,000-280,000)	82,000
-விளையாட்டு உபகரணம் (200,000 + 45,000)	245,000	விளை.உபகரண வாடகை	125,000
பதிவழித்த சந்தா	10,000		
செலவை மிஞ்சிய வருமானம்	501,400		
	1,288,400		1,288,400

	மதுபானசாலைக் கணக்கு	ரூபா
விற்பனை:		1,620,000
விற்பனைக் கிரயம்		
ஆரம்பத் தொக்கு	79,000	
கொள்வனவுகள்	980,000	
	1,059,000	
இறுதித் தொக்கு	(42,000)	(1,017,000)
மொத்த இலாபம்		603,000
செலவுகள்		
மதுபானசாலைக் கூலி	(365,000)	
தேய்மானம் 580,000 @ 20%	(116,000)	
செலவுகள் 110,000 - 3,000 + 3,600 (அட்டுறு மின்)	(110,600)	(591,600)
ஆண்டிற்கான இலாபம்		<u>11,400</u>

விடை 06

கற்கை வெளிப்பாடு:
4.4 காசுப்பாய்வுக் கூற்று

வ/ப நிராஷா டிரேடர்ஸ் (தனி) கம்பனி	
2017 மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப்பாய்வுக்கூற்று	
	ரூபா'000
தொழிற்பாட்டு நடவடிக்கைகளிலிருந்தான காசுப்பாய்வுகள்	
வரிக்கு முன் நிகர இலாபம்	648,667
செம்மையாக்கங்கள்:	
தேய்மானம் (645,967-185,000-491,800)	30,833
வட்டிச் செலவு	4,500
முதலீட்டு விற்பனை மீதான இலாபம்	(31,000)
செயற்படு மூலதன மாற்றங்களின் முன் தொழிற்பாட்டு இலாபம்	653,000
வியாபார மற்றும் ஏனைய வருமதிகள் - வீழ்ச்சி	5,000
தொக்குகள் - அதிகரிப்பு	(215,000)
வியாபாரச் சென்மதிகள் - வீழ்ச்சி	(100,000)
தொழிற்பாடுகளிலிருந்து பிறப்பிக்கப்பட்ட காசு	343,000
செலுத்திய வட்டி	(3,000)
செலுத்திய வருமான வரி	(35,200)
தொழிற்பாட்டு நடவடிக்கைகளிலிருந்து நிகர காசுப்பாய்வு	304,800
முதலீட்டு நடவடிக்கைகளிலிருந்தான காசுப்பாய்வுகள்:	
ஆதனம், பொறி மற்றும் உபகரண கொள்வனவு	(491,800)
முதலீட்டு விற்பனையிலிருந்து பெற்ற பணம்	56,000
முதலீட்டு நடவடிக்கைகளில் பயன்படுத்திய நிகரக் காசு	(435,800)
நிதியளிப்பு நடவடிக்கைகளிலிருந்தான காசுப்பாய்வுகள்:	
பங்கு மூலதன வழங்கலிலிருந்து பெற்ற தொகை	50,000
நீண்டகால கடன்படுகைகளிலிருந்து பெற்றவை	150,000
நிதியளிப்பு நடவடிக்கைகளிலிருந்து நிகர காசுப்பாய்வு	200,000
காசு மற்றும் காசுச் சமானங்களில் நிகர அதிகரிப்பு	69,000
01.04.2016 இல் காசும் காசுச் சமானங்களும்	35,000
31.03.2017 இல் காசும் காசுச் சமானங்களும்	104,000

(மொத்தம் 10 புள்ளிகள்)

விடை 07

கற்கை வெளிப்பாடு:
3.2 பரிப்பு வரையறுத்த மற்றும் குழும கம்பனிகளின் நிதிக்கூற்றுக்கள்

(i)

டெல்ரா PLC

31.03.2017 இல் முடிவடைந்த ஆண்டிற்கான முற்றடக்க வருமானக் கூற்று

	(ரூபா 000)
விற்பனை	274,500
விற்பனைக் கிரயம்	(202,600)
மொத்த இலாபம்	71,900
ஏனைய வருமானம்: சீர்மதிப்பு நயம்	250
நிருவாக செலவுகள் (21,600 -360(பணிக்கொடை கொடு) +670(ப.கொமை ஏற்பாடு)+1,018 (தேய்மானம்))	(22,928)
விற்பனை, வினியோகச் செலவுகள் (19,780 + 79 (ஐ.கடன் ஏற்பாடு) + 3,720 (தேய்மானம்) + 320 (அறவிடமுடியா கடன்))	(23,899)
ஏனைய செலவுகள்	(200)
வரிக்கு முன் இலாபம்	25,123
வருமானவரிச் செலவு (6,200 + 200)	(6,400)
ஆண்டிற்கான நிகர இலாபம்	18,723
ஏனைய முற்றடக்க வருமானம்:	
மீள்மதிப்பு நயம்	600
மொத்த முற்றடக்க வருமானம்	19,323

(ii)

டெல்ரா PLC

31.03.2017 இல் முடிவடைந்த ஆண்டிற்கான உரிமையாண்மை மாற்றம் பற்றிய கூற்று

	குறிப்பிடு முலதனம் (ரூ'000)	மீள்மதிப்பு ஒதுக்கம் (ரூ'000)	கைக்கொள் இலாபம் (ரூ'000)	மொத்தம் (ரூ'000)
31.03.2016 இல் மீதி	21,000	5,000	4,850	30,850
நிகர இலாபம்	-	-	18,723	18,723
பிற முற்றடக்க வருமானம்				
மீள்மதிப்பு நயம்	-	600	-	600
செலுத்திய பங்கிலாபம்	-	-	(2,000)	(2,000)
31.03.2017 இல் மீதி	21,000	5,600	21,573	48,173

(iii)

டெல்ராPLC
31.03.2017 திகதியில் நிதிநிலைக் கூற்று

நடைமுறையல்லாச் சொத்துக்கள்	(ரூபா'000)
ஆதனம், பொறி மற்றும் உபகரணம்	24,322
மொத்த நடைமுறையல்லாச் சொத்துக்கள்	24,322
நடைமுறைச் சொத்துக்கள்	
தொக்கு (20,800-200)	20,600
வியாபார வருமதிகள்(9,500-320(அறவிட.முடியா)-459(ஏற்பாடு))	8,721
இலாப நட்டத்தினூடான சிர்மதிப்பு நிதிச்சொத்து	2,750
காசும் காசுச்சமானங்களும்	3,220
மொத்த நடைமுறைச் சொத்துக்கள்	35,291
மொத்தச் சொத்துக்கள்	59,613
உரிமையாண்மையும் பரிப்புக்களும்	
குறிப்பிடு மூலதனம்	21,000
மீள்மதிப்பு ஒதுக்கம்	5,600
கைக்கொள் இலாபம்	21,573
மொத்த உரிமையாண்மை	48,173
நடைமுறையல்லாப் பரிப்புக்கள்	
ஓய்வுப் பயன் கடப்பாடு	3,540
நடைமுறைப் பரிப்புக்கள்	
வியாபாரச் சென்மதிகள்	6,500
செலுத்தவேண்டிய வருமானவரி	1,400
மொத்த நடைமுறைப் பரிப்புக்கள்	7,900
Total Equity and liabilities	59,613

(iv)

ஆதனம், பொறி மற்றும் உபகரணம் -குறிப்புக்கள்

					ரூபா '000
	காணி	கட்டிடம்	மோட்டார் வாகனம்	தளபாட, அலுவலக உபகரணம்	மொத்தம்
கிரயம்/மதிப்பீடு					
01/04/16 இல் மீதி	10,000	9,000	14,600	5,640	39,240
மீள்மதிப்பீடு	-	-	600	-	600
சேர்ப்பனவு	-	-	-	160	160
மீள்மதிப்பீடு மீதான தேய்மான மாற்றல்	-	-	(5,660)	-	(5,660)
31/03/2017 இல் மீதி	10,000	9,000	9,540	5,800	34,340
திரண்ட தேய்மானம்					
01/04/16 இல் மீதி	-	4,700	4,200	2,040	10,940
மீள்மதிப்பீடு			(5,660)	-	(5,660)
ஆண்டிற்கான தேய்மானம்		450	3,720 *	568	4,738
31/03/2017 இல் மீதி		5,150	2,260	2,608	10,018
நிகர ஏட்டுப் பெறுமதி	10,000	3,850	7,280	3,192	24,322

மோட்டார் வாகன தேய்மானம் (ரூபா'000)			
01/10/16 திகதி வரை	14,600	20%	1,460
01/10/16 முதல் 31/03/17 வரை			
நிசான் கார்	1,000	25%	125
ஏனைய வாகனங்கள்(குறிப்பு 1)	8,540	50%	2,135
மொத்தம்			3,720

குறிப்பு 01

01/10/2016 வரை மோட்டார் வாகன மொத்தத் தேய்மானம் (ரூபா'000)
 $4,200 + 1,460 = 5,660$

01/10/2016 இல் ஏனைய மோட்டார் வாகனப் பெறுமதி ((ரூபா'000)
 பெறுமதி : $14,600 - 2,400 = 12,200$
 தேய்மானம் : $5,660 - 2,000 = 3,660$
 தேய்மானத்திற்கான பெறுமதி : $12,200 - 3,660 = 8,540$

கட்டிட தேய்மானம் (ரூபா'000)			
31/03/17 வரை	9,000	5%	450

தனபாட, அலுவலக உபகரண தேய்மானம் (ரூபா'000)			
31/03/17 வரை	5,640	10%	564
சேர்ப்பனவு	160	10%	4
மொத்தம்			568

மீள்மதிப்பீட்டு நயம் - நிசான் கார்	(ரூபா'000)
மீள்மதிப்பீட்டுத் தொகை	=1,000
நிகர முன்கொணரற் பெறுமதி (2,400 -2,000)	=400
மீள்மதிப்பீட்டு நயம் (1,000-400)	=600



பொறுப்பு மறுத்தல் அறிவித்தல் - Notice of Disclaimer

இந்த விடைகள் முற்றுமுழுதாக இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவகத்தால் (CA Sri Lanka) தரப்பட்டுள்ளதுடன், இவற்றை மாதிரி விடைகள் என்ற அடிப்படையிலேயே நீர் ஏற்றுக் கொள்கின்றீர்.

இவை மாதிரி விடைகளாக கருதப்பட வேண்டுமே தவிர சரியான / எதிர்பார்த்த விடைகளாக அல்ல.

இந்த விடைகள் இரண்டு அடிப்படை நோக்கங்களை கொண்டுள்ளன. அவையாவன:

1. பரீட்சை வினா ஒன்றிற்கு மாதிரி விடைக்கான விபரமான உதாரணத்தை தருதல் அத்துடன்
2. பாடத்தில் மாணவரின் ஆராய்ச்சி மேற்கொள்ள அவர்களுக்கு உதவுவதுடன், பாடம் பற்றிய அவர்களின் அறிவு மற்றும் விளக்கத்தை அதிகரிக்க உதவுவதாகும்.

இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவகம் இந்த மாதிரி விடைகள் தொடர்பில் எந்தவொரு உத்தரவாதத்தையும் தரவில்லை ஆதலினால், இது தொடர்பாக எந்தவொரு துயரையும் இந்த இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவகத்திற்கு எதிராக நீர் கொண்டுவருதல் அர்த்தமற்றது. எனினும், நீர் இது தொடர்பாக இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவகத்திற்கு எதிராக நடவடிக்கை, கோரிக்கை, வழக்கு, அச்சுறுத்தல் அல்லது கேள்வி எதனையும் எழுப்பி அதில் நீர் வெற்றிபெறாத இடத்து இதனால் நிறுவகத்திற்கு ஏற்படும் சட்டச் செலவுகள் மற்றும் எதிர் நடவடிக்கை தொடர்புபட்ட சகல செலவுகளையும் நீர் பட்டக் கணக்கறிஞர் நிறுவகத்திற்கு நீர் செலுத்த வேண்டும். இதே விடயத்திற்காக இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவகம் அதன் இந்த உரிமையையோ அல்லது இதில் விபரிக்கப்பட்டுள்ள அல்லது இலங்கைச் சட்டங்களின் கீழான அதன் உரிமைகளையோ உறுதிப்படுத்துவதற்காக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள கட்டாயப்படுத்தப்படின், அதற்குரிய சட்டக் கட்டணம் மற்றும் செலவுகளை நீர் இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவகத்திற்கு செலுத்த வேண்டும்.

© 2013 இலங்கை பட்டயக் கணக்கறிஞர் நிறுவகத்தினால் (CA ஸ்ரீலங்கா).

முழுப் பதிப்புரிமையுடையது. இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவகத்தின் எழுத்துமூல முன் அனுமதியின்றி இந்த ஆவணத்தின் பகுதியினை மறுபிரசுரம் செய்வதோ அல்லது எந்த வடிவத்திலும் இலத்திரனிய, எந்திர, புகைப்படப் பிரதியிடல் பதிவுசெய்தல் மற்றும் ஏனைய ஊடகங்களினூடாக அனுப்புதலோ கூடாது.